

காரணாபூர்


**ஹாநவியி:**

(ஹாந்வாழி:)

காரணாகமத்தில்  
ஸ்நாந விதி

மூலமும் உரையும்





காரணாபூ

| ० - १

# ஷாநவியி:

(ஹாந்வாழி:)

காரணாகமத்தில்

## ஸ்நாந விதி

மூலமும் உரையும்

DOOR ANDA V. 1/1

A. No. 13572.

உரையாசிரியர்

சிவாகம ரத்னாகரம்

சிவஞி M. சுந்தர குருக்கள்  
கண்டமங்கலம்

தொகுப்பு

B. ஸர்வேச்வர சிவம்

AccNo: 13572



இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தோலஜி

84, கலாகேஷ்தரா ரோடு

சென்னை 600 041

முதல் பதிப்பு 1996

அச்சிட்டேர்  
கம்ப்யூபிரின்ட்  
51, கிரிரோடு, தி. நகர், சென்னை 600 017  
® 827 5750

—  
சிவமயம்

## ஆழியுரை

கண்டமங்கலம் சிவபூரி M. சுந்தரக் குருக்கள் அவர்கள் எழுதிய காரணாகமத்தின் ஸ்நான விதி என்ற நூலை நமது வெளியீடாக வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். பழையனவற்றிலுள்ள விதிமுறைகள் ஏட்டளவில் மட்டும் நின்று மறைந்துவிடாமல் அவற்றை மக்கள் கடைப்பிடித்து வாழவேண்டும் என்ற நோக்கத்தால்தான் இதனை வெளியிடுகிறோம். பழையவை காலப் போக்கில் மறைந்தும் அழிந்தும் போகாமல்காப்பது ஒன்று, அதைப் புதுப்பித்து மக்களுக்கு வழங்கி வளர்ப்பது மற்றொன்று. இவை இரண்டுமே நமது இந்துசமயப் பணியின் இரு கண்கள் என்று கருதுகிறோம்.

இவ்வகையில் மிக உயர்ந்த பேரறிவாளராகிய கண்டமங்கலம் சிவபூரி சுந்தரக் குருக்கள் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டுப் பெருமை கொள்கிறோம். இதை நன்முறையில் பதிப்பித்த

பதிப்பாசிரியர் சிவழீ ஃ. சர்வேச்வர சிவம் அவர்களையும்  
பாராட்டுகிறோம்.

நூலாசிரியர் நல்ல தேக நன்னிலை வாய்த்து வாழ்ந்து  
இதுபோன்ற நன்னால்கள் பல இயற்றித்தர அனைத்து  
நலன்களையும் அருளும்படி திருநிலை அம்மன்  
உடனாய கொற்றவாளீஸ்வரரை வழுத்துகிறோம்.

நாச்சியப்ப ஞானதேசிகஸ்வாமிகள்  
ஆதீனகர்த்தா  
கோவிலூர் ஆதீனம்

## முகவுரை

ஓவங்மானஸ்கோசரணைய ஆதிமத்யாந்தரவுரிதன் ஆன ஸ்ரீமத் பரமேச்வரனால் உலகத்தை ஸ்ருஷ்டிப்பதற்கு முன், தன்னிடம் லயமடைந்து சூக்ஞமாக இருக்கின்ற வேதாகமங்கள் ஆன்மாக்களின் பொருட்டுப் பெருங்கருணையால் உபதேசிக்கப் பட்டன.

அப்படி உபதேசிக்கப்பட்ட வேதங்கள் நான்கு, ஆகமங்கள் இருபத்தெட்டு. இந்த இருபத்தெட்டு ஆகமங்களில், ஒவ்வொரு ஆகமத்திலும் ஞானம், கிரியை, யோகம், சரியை என நான்கு பாதங்கள் இருக்கின்றன.

ஜீவகோடிகளுடைய நித்யகர்மாக்களை முடித்துக் கொண்டு சீவபூஜையை முன்னிட்டு சீவாச்சார்யன் முதலான ஆதிசைவன், மஹாசைவன், அனுசைவன், அவாந்தரசைவன் ஆகிய நான்கு சைவர்களுக்கும் மந்தரத்தோடு ஆசமநழூர்வகம் ஸ்நாந விதியை காரணாகமத்தில் விதித்துள்ளார். இதைப் போல் மற்றைய ஆகமங்களிலும் உபதேசித்துள்ளார்.

ஜூலஸ்நாநம், பஸ்மஸ்நாநம், மாஹேந்தர ஸ்நாநம், மாருதஸ்நாநம், மந்த்ரஸ்நாநம் என ஜூந்து வித

ஸ்நாநங்களைப் பற்றி காரணாகமத்தில் உபசூதைப் பட்டுள்ள ஸ்நாநவிதிப் படலம் தமிழாக்கத்தோடு ஸ்நாந விதி என பெயரிடப்பட்டுள்ளது.

பாரதத்தின் தென்னகத்தே முற்கால பண்டிதர்கள் கீர்வாண அக்ஷரத்தை (கரந்தம்) அப்யாஸம் செய்து வந்திருக்கிறார்கள். ஆகையால் காஞ்சி பரமாச்சார்யாளின் ஆக்ஞஞப்படி கோவிலூர் ஆதீனம் அவர்கள் இந்த கரந்த அக்ஷரத்தை போற்றிப் பாதுகாக்க தீருவளம் கொண்டமையால் கரந்தாக்ஷரத்திலேயே இப்புத்தகத்தின் மூலச்லோகங்கள், பதிப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேதாகமங்களும், வேத சிவாகம நெறியாளர்களும் நிலைபெற சீரிய தொண்டாற்றி வரும் கோவிலூர் ஆதீனம் பூநி-ல-பூநி நாச்சியப்ப ஞானதேசிக சவாமிகள் தீருவளப்படி இந்த ஆண்டு (3.3.96) சிவாகமசதவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது. அன்பர்கள் பெற்றுக் கற்று, கற்றபின் அதன்படி நின்று பயன் பெறுவார்களாக.

இங்ஙனம்

M. சுந்தரகுருக்கள்

H.R. & C.E. Board

சிவாகமப் பரிக்ஷாத்திகாரி

கண்டமங்கலம்

## முன்னுரை

லேங்காரத்தின் தவணியினுள் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாய் ப்ரகாசிக்கின்ற பரமேச்வரனால் உபதேசிக்கப்பட்ட ஆகமங்கள் இருபத்தெட்டு. இந்த இருபத்தெட்டு ஆகமங்கள் முழுவதையும் பிரசுரித்து மேலும் அவற்றை போதித்து புனருத்தாரணம் செய்வதை மையமாகக் கொண்டு கடந்த ஆண்டு 1995-ல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தோலஜி என்னும் நிறுவனம், காஞ்சி காமகோடி பூர் சங்காராச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் ஸ்தாபகராகிய கோவிலூர் ஆதீனம் தவத்திருடீ-ல்-பூர்நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள் அவர்களின் திருவுளப்படி, காரணாகமத்திலுள்ள ஸ்நாந விதி படலத்தை எனது ஆசார்யரான கண்டமங்கலம் சிவாஜி M. சுந்தர குருக்கள் அவர்கள் தமிழில் மொழிப்பெயர்த்து “ஸ்நாந விதி” என்ற தலைப்பில் வழங்கியுள்ளார்கள்.

உலகில் அனைவருக்கும் அன்றாட அனுஷ்டானம் முதல் சிவபூஜை வரையில் அஹத்தூய்மைக்கு முன்புறத்தூய்மை மிக அவசியமானதாகிறது. புறத்தூய்மையை ஸ்நானம், பஸ்மம் அணிவது போன்றவற்றால் செய்து கொள்கிறோம். இதை காரணாகமத்தில் ஜந்து வகை ஸ்நாநங்களாக, ஸ்நாந விதிப் படலத்தில் கூறப்பட்டுள்ளன. ஆகையால் ஸ்நாந விதி முதலில் ப்ரசுரிக்கப்படுகிறது.

மேலும் பூர்காஞ்சி பரமாச்சார்யாளின் ஆக்ஞானிப்படி இப்புத்தகத்தின் மூலச்லோகங்கள் கிர்வாண (க்ரந்தலிபி) எழுத்தில் கையில் எழுதப்பட்டு தமிழரையுடன் இந்த ஆண்டு (மார்ச் 3, 4, 5, 6 - 1996)ல் நடைபெறும் சௌகாம சதளில் வெளியிடப்படுகிறது.

இந்நூலை பிரசரிக்க எனக்கு ஊக்கமளித்த ஆசார்யர்கள் கண்டமங்கலம் சிவபூரி M. குந்தா குருக்கள் மற்றும் சிவபூரி K.A. ஸபாரதன் சிவாச்சாரியார், எனது குருவாகிய ஸ்ரீவாஞ்சியம் சிவபூரி துரையப்ப குருக்கள், மாப்பிள்ளைக்குப்பம் குருநாத குருக்கள் ஆகியவர்களுக்கு அநேக நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க்ரந்தலிபியை எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனை யையும், உபகரணங்களை கொடுத்தும் ஸ்ரீதக்ஷணாமூர்த்தி படத்தை மிக அழகாக வரைந்து கொடுத்தும் உதவிய ஒவியர் மணியம் செல்வன், G. ரவி சகோதரர்களுக்கு நிறுவனத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்பனாகவும், ஆசானாகவும் ஊக்கமளித்து உதவிய சிவபூரி S. அருணங்குந்தாத்திற்கும், பிழை திருத்துவதில் உதவிய சிவபூரி S. கபாலி வைத்யநாதனுக்கும், சிவபூரி B. கவாமிநாதன், ஸ்ரீ M. ரகு ஆகியோர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகாகவும், சிறப்பாகவும் பிரசரித்துக் கொடுத்த கம்ப்யூபினின்ட் அச்சகத்தார்கள் நன்றிக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நல்ல அறப்பணியை தோற்றுவித்து சிவாகமங்களுக்கு நன்னீர் பாய்ச்சிவரும் கோவிலூர் ஆதீணம் அவர்களுக்கு சைவசமயம் மிகுந்த கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது கிருதஜ்ஞதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவபூரி B. ஸர்வேஷ்வர சிவம்  
காரைக்கால்

# பொருளாடக்கம்

	பக்கம்
ஆசியுரை	iii
தவத்திரு பூா-ல-பூா நாச்சியப் ரூன் தேசிக ஸ்வாமிகள், கோவிலூர் ஆதீனம்	
முகவுரை	v
கண்டமங்கலம் சிவபூா M. சுந்தர குருக்கள்	
முன்னுரை	vii
சிவபூா B. ஸ்வேச்வர சிவம் காரைக்கால்	
காரணாகமத்தில் ஸ்நாந விதி மூலமும் உரையும்	1
புத்தக விவரணம்	52





திருமூல  
நாயகி  
வெங்கட  
பெருமான்



பூங்குருப்யோ நம:

காரணாகமத்தில்  
ஸ்நாந விதி படலம்

வோவுகாரணாபலை  
ஸ்ராந்வியி வட்டும்

சுய ஸ்ராந்வியிங் வகை<sup>1</sup>  
ஸளவாஉறநவோவுக்கி । 1  
ஹிதாய செபரிகாஷ்னா<sup>2</sup>  
ஸிவஸ்ய மஜநாய சு ॥ 1

பூஞ்சிநா<sup>3</sup> நிதநகைடுகவாகு  
சுவஸ்ரூகாரணாகு வேனா<sup>4</sup>  
பூராஹை ஜாஹ்ரதந்த சொச்சாய  
வெஞ்சிநை ஹார்பாஷ்காஷ் ॥ 2

ஸிவஸ் ஸ்ராரண வெஞ்சவ  
வெநாதர் ஸஹ்ரவிய் வதஞ்சு<sup>5</sup>  
ஹார்பெஷி ஒதுகாஹ்ரண  
ஸிவ வெஞ்சிநையெஜர்ஷி ॥ 3

## பூர்வ காரணாகமத்தில் ஸ்நாந விதி படலம் – உரை

1. பிறகு, சிவனுடைய பூஜையின் பொருட்டும், ஆதிசைவன், மஹாசைவன், அநுசைவன், அவாந்தர சைவன் ஆகிய நான்கு சைவர்களின் நன்மையின் பொருட்டும், சௌகாம், ஆசமநம் ஆகியவற்றுடன் கூடிய ஸ்நாநவிதியைக் கூறுகிறேன்.
2. ஜீவகோடிகள் நித்யம் செய்ய வேண்டியதாலும், தவிர்க்க முடியாததாலும், விடியற்காலையில், சூர்ய உதயத்திற்கு முன்னதாக ப்ரம்ஹமஹாஸ்தத்தில் எழுந்து ஸர்வாதி குருவாகிய பரமேச்வரனுடைய பாதங்களை தியானம் செய்து கொண்டு...
3. சிவனின் நினைவோடு கூடிய அநேக விதமான ஸ்தோத்ரங்களைச் சொல்ல வேண்டும். குருவினால் உபதேசிக்கப்பட்ட வழியில், சிவனை (சிவமந்த்ரத்தை) ஹ்ருதயத்தில் தயானம் செய்யவேண்டும்.

வூராலேற் கால்விடுது யோ  
 விபூர்ச்சுபந் தோயுடுயா மூன் ।  
 கார்த்தக பாதி ஒழுஙாதா  
 வ வை காட்டவேல்லீது ॥ 4

வூராலேற் கால்விடுது இங்குள்  
 ஸபாநு புது உங்கிள ।  
 தஷ்பூரூப வாவுப்பினிழு  
 வ நெரஃ வேறுது ஜிஞி ॥ 5

சுநாசிறாந் பூக்குவு  
 நிழுரா ஒங்கா வெளா வணிதஃ ।  
 உசாநப அ வெங்கிழுபாதாது  
 அநேக்கிழுபா அ இணையுகு ॥ 6.

வாக்யஜீகாவைதிதிஶு  
 சுவைகாக் வாபுபுக்கீயீ  
 ரெவுநாவாக்கு யோஹுநாக  
 இணை இ இங்கினா பயா ॥ 7

4. அறிவற்ற எந்த ஒரு ப்ராம்ஹணன் ப்ரம்ஹு மஹூர்த்தத்தில் மனைவியோடு கூட உறக்கம் கொள்கிறானோ, அவன் எல்லா கார்யங்களிலும் ஒதுக்கப்பட்டவனாக ஆகிறான்.
5. எந்த வீட்டில் ப்ரம்ஹமுஹூர்த்தத்தில் தம்பதிகள் தூங்குகிறார்களோ, அந்த வீடு பாபங்களால் சூழப்பட்டும், மயான பூமியாகவும் உள்ளது.
6. தூக்கத்தை விட்டுவிட்டு அந்யசிந்தனை இல்லாமல் தயாநம் செய்யவேண்டும். எழுந்துகொண்டு, தன் க்ராமத்திற்கு வெளியில், தலையை மூடிக்கொண்டு , தண்டத்தை ஏந்திக்கொண்டு, ...
7. வலது காதில் பூணுவை சுற்றிக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு, தனியாகச் சென்று காலையிலும், மாலையிலும், தனக்கு வலப்புறமாக சூர்யன் இருப்பதாகக் கொண்டு ...

ஒக்டினானிலூவோ ராதுள  
 துணைாநாய அதிதய |  
 ஓத்திக்குங்கா தீ தவஸாய்ந்த  
 ந சீப்ரா விஷாஜந்தலி || 8

சுநாவுது ஶிரோ எலாஹாது  
 யோ விபூரா இடுக்திரயாஃ!  
 உத்திரம் கோர்ந்த பாவீ  
 ஸ தீவெ பூரங்கா ஹவஞ் || 9

ஹாவாவெஸ ஜில்தீர வா  
 நாலாந்தீர பூரங்கை !  
 க்திவே செயவ தூர்த்தாபாஂ  
 அக்வரை அ ஹங்கரம் || 10

செபக்துவர்க்கி அ வழிகை  
 ஹாக்காக்குஷி ஸ்துரைவி வா !  
 தெவாஹர ஹியரை அ  
 தூர்த்தாந்தள அ ஸாஸ்திரம் || 11

8. இரவில் தெற்கு திசையை நோக்கியவனாக, புல்லை பூமியில் பரப்பி, முதலில் சிறுநீர் கழித்துவிட்டு, அதன்பின், மலம் கூழித்தல் வேண்டும்.
  
  
  
  
9. எந்த ப்ராம்ஹணன் அறியாமையால் தலையை மறைத்துக் கொள்ளாமல் மல மூத்ரம் கழிக்கிறானோ, அவன் பாபியாக ப்ரம்ஹஹுத்தி தோட்டதை அடைகிறான்.
  
  
  
  
10. பசுக்கள் வசிக்கின்ற இடத்திலும், குளம், குட்டை போன்றவைகளிலும், ஜலப்பிரதேசக் கரையிலும், நதிக்கரையிலும், மயான பூமியிலும், கிணற்றங் கரையிலும், மரநிழலிலும், நாற்சந்தியிலும், ஸமுத்ரத்திலும், ...
  
  
  
  
11. அரசமரத்தடியிலும், புற்றிலும், உழுத பூமியிலும், ஆலயத்தின் சமீபத்திலும், மலையிலும், கருங்கல் மேலும், களர் நிலத்திலும், ...

வீரனாம் ஹா-விடு-இலிபாநாம்  
 து வள்ளுவப்பட்டுவர்யுயைக்  
 விஞ்சேந்துள அந கத்தவுள  
 பூசை வாவஸங்க-க்ஷியாழி

ஸ்ராநாநா அநந்தெஞ்வ  
 வெந்தாபாவாவநலைவ அ |  
 வெவுடை கூரத்தக்கஞ்சாத்தி  
 காவே-ஸாநந சொந்தஹாக்க || 13.

தூண்யாவெப்பெற்றாய  
 ஆகவீரணைநெநவ வாத்தாழி |  
 புராஜபாக-வெதைந  
 செமம் வெற்றாவ மாசிலாநு || 14.

ஒசுடினைந சூத் பூராவை  
 வெந்துவிசுப் பீஞ்சாஸயி |  
 தீரம் புராக்காலை நதை  
 சூத் சூஷிப்பாய பங்காராழி || 15.

12. பெண்கள், பசு, ப்ராம்ஹணன், லிங்கம், சந்திரன், சூரியன் முதலியவைகளின் முன்னாலும், சுபகார்யம் செய்யப்படும் க்ருஹத்திலும், மல மூத்ரங்கள் கழிக்கக் கூடாது.
13. ஸ்நாநம், ஆசமநம், சந்தயாவந்தனம், எல்லா மந்த்ரங்களையும் ஜபம் செய்தல், ஆகியவைகளுக்கு, கிணற்றில் ஸ்நாநம் செய்தால் தவறில்லை.
14. புல்வினால் ஆசனவாயை தூடைத்து விட்டு பிறகு மண்ணினால் தேய்த்து வலது கையால் ஆண்குறியை பிடித்துக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
15. வலது கையில் மண்ணை எடுத்துக் கொண்டு நீர்நிலைக்குச் செல்ல வேண்டும். நீர் நிலையின் கரையை தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து, அந்த இடத்தில் சூழாம் கல்லில் மணாலை வைக்க வேண்டும்.

துரண்டிலாதிக்கார்சு தஸ்கூர்  
 ஜிலைநாதிருக்குதான்தாழி  
 சுகீல்யோடுமுறை நெரணை  
 வஸவேநாதாய வாழக்கூ ॥ 16.

நின்றிபை வாடஹெஸ்ரு  
 வெஷ்டுபெயத்தே பொநஃ பொநஃ ।  
 ஜில்லீங்குர் தீர்மைவேந  
 வஸப்பாபாநெ கூரைநவ ॥ 17.

ஆர்தீ சொலை அருஹை வெபு  
 அரிஹாணாம் பூரஹை உாளிணாழி ।  
 அருஹைத்திமணாம் ஜெகுயம்  
 யதீநாதே அதீஶ்வரனாழி ॥ 18

யாவநாதரும் இநப்பாஶிஃ  
 தாவ அளாபம் வியியதை ।  
 வாஸுதாணாம் யஜுநதே  
 க்ஷீங்குர் செஷவோதீராநநாழி ॥ 19.

16. புல், வேர் முதலியவற்றை விட்டுவிட்டு, நீரினால் நன்றைக்க வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவிற்கு மணலை வலது கையால் எடுத்து ....
17. இடதுகையில் வைத்துக் கொண்டு, மண்ணோடு கூடிய இடது கையால் ஜூலத்தை எடுத்து ஆஸந்வாயை ஏழு முறையும், கையை ஓன்பது முறையும் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
18. க்ருஹஸ்தன் மணலினால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிரஹ்மசாரிகள் இருமடங்கும், க்ருஹஸ்தன் மூன்று மடங்கும், சந்யாசிகள் நான்கு மடங்கும், மேலும் ...
19. எதுவரையில் மனதிற்கு சுத்தம் என்று தோன்றுகிறதோ அதுவரையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு, உபவீதியாக பூண்ணலைப் போட்டுக் கொண்டு வடக்கு முகமாக நின்றுக்கொண்டு, ...

இநாநன்றெடுவி ஸ்ராசில்  
 இந்காலெழுத்தூர் வெட்டுயெஷ் ।  
 காஞ்சரீ· அ விலூாசுல்  
 பொதிரங்காஜ்தூந்தயா ॥      20.

சுபாஇாஹுஞ் யோக்யாபிரா  
 வட லூக்காஞ் கோவர்டி ।  
 சுவைருஜ்தூந்யோயுாதையைவா  
 நிளவைந இந்யாவந்தி ॥      21.

வெங்குறை இந்காஜ்தோ  
 காநிலூாத்தூயிராஹுக்கி ।  
 வவூந்தூயுஞ் கைவெட்டுப் பெருக  
 இந்யாவந ஜாஅராச் ॥      22.

ப்ராஜ்ஜூவோ வாயி போட்டா அ  
 ஹாத்துள ப்ராக்காஸ்துதந்தேவி ।  
 வாஉபாத்தூடு வெடு ஹபிக்கு  
 ஹூவெ இங்கினாபாத்தக்கி ॥      23.

20. பற்களினுடைய உள்ளும், வெளியும் பற்குச்சியால் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். புங்க மரம், வில்வ மரம், கருங்காலி மரம், மருத மரம் ...
21. நாய்ருவி, புத்புரம் (மரவிசேஷம்) ஆல மரம், இத்தி மரம், சம்பக மரம், மாமரம், நாக மரம், பொறச மரம், வேம்பு மரம் ஆகியவைகளின் குச்சியால் பல் தேய்க்க வேண்டும்.
22. சன்னு விரல் கணத்திற்கு, 8 அங்குல நீளமுள்ள பல்குச்சிகளை சேர்த்துக்கொண்டு, பல் தேய்க்க வேண்டும்.
23. கிழக்கு முகமாக நின்று கொண்டு கை கால்களை அலம்பிக் கொண்டு இடது காலைதண்ணியிலும், வலது காலை நிலத்திலும் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஜாந்தீஸுபக்கரா ஹடி  
 ஹதை மொக்கண்வச க்ஷதி ।  
 ஓஞ்சிடூஜியம் பூராஹஸ்நிதெட்டாஷி  
 நிஃ பீவைஷ யூயஃ ॥ 24.

சுவூப் திஃ பூரைஜீதூப்  
 வசக்ஷாச் சீரைப் போல் ஸரவநங் ।  
 பொஅாவஹாந்தி லீஸுடாந்தி  
 சங்ஹாஞ்சாநாளிகைந தோ ॥ 25.

அஷ்டாஷி வபங்கூபெஶ்விதாஞ்  
 தஜ்சநாங்ராஞ்சுகைந தோ ।  
 நாவிதாரவோள லூரூஞ்சா  
 கநிஞ்சாங்ராஞ்சுகைந தோ ॥ 26.

ஶராந்தனலூரூஞ்சா ஜயாவைத்  
 தஸுாங்ராஞ்சுந வாநாஞ்சன ।  
 நாவிதங்ராஞ்சுகைநவ  
 வலவுாங்ரால்புரவிஞ்சிந்தி ॥ 27.

24. முழங்கால்களுக்கு இடையில், கை இருக்கிறாற்போல, பசுவின் காது போல கையை வைத்துக் கொண்டு, உள்நு முழுகுகின்ற அளவிற்கு ஜலத்தை எடுத்துக் கொண்டு மூன்று முறை உட்கொள்வதால் தோഴமில்லாமல் போகிறது.
25. நெற்றியை அஸ்தர மந்தரத்தினால் இருமுறைத்துடைத்து, ஒரு முறை மீதுவாக முகத்தைத் துடைக்க வேண்டும். இரு கால்களிலும் நான்குபுறமும் நீரைத் தெளித்து, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் மேல் மண்டையைத் தொட்டுக் கொண்டு ...
26. அதேபோல் ஆள்காட்டி மற்றும் கட்டை விரல்களால் கண்களைத் தொட்டுக்கொண்டு, கட்டை விரல் மற்றும் சண்டு விரல்களால் மூக்கினைத் தொட வேண்டும்.
27. மேற்கூறிய கட்டைவிரல் மற்றும் சண்டு விரல்களால் இரு காதுகளையும் தொட்டுவிட்டு, தண்ணீரைத் தொட்டுக்கொண்டு கட்டை விரல் மற்றும் நடு விரல்களால் இரு தோள்பட்டைகளையும் தொட வேண்டும். எல்லா விரல்களையும் ஒருங்கிணைத்து நாபியைத் தொட வேண்டும்.


ஹூஷ புரட்சிஸந்தோஸ் ஹஸ் ஹூபர்  
 மைவடாம்ரீதாஸ்ராத்சைந்தி।  
 கீஹாஜ்ஞோஹாலீவெட்டாநாம்  
 நிஃபாநஂ தூத்தினிதீநெ || 28.

சூஸூஷிலாஜ்டநாட்டு  
 சுப்பூயவெட்டுக்கிழாஸயாஃ  
 ஹக்குநாஜ்டநாஷ்குத்துவூ  
 புணைபரஸஸ் வூதியஂ அவைச் || 29.

பாகு-பரிசாரா-சுஹூத்துவைனாதநவ  
 ஜாஷ்வீணாந்தோதியஂ அவைச் |  
 நயநஹஸ்துநெநவ  
 வூதியஂ ஹஸாஷ் ஹைகால்பீத்துயாஃ ||

நாஹிகா ஹஸ்துநெநவாயி  
 சுப்பீநங்பாஹோதியஂ அவைச் |  
 சேஞ்சு ஹஸங்ஹஸ்துநெநவ  
 திபராவூத்திகாங் அவைச் || 31.

28. எல்லாவிரல்களையும் ஒன்று சேர்த்து ஹ்ருதயத்தையும், மேல் மண்டையையும் தொடவேண்டும். மூன்று முறை ஆசமனியம் செய்வதால் மூன்று மீட்டர் அடைகின்றன.



29. முகத்தை இருமுறை சுதநம் வேதமும், இதிகாசமும் திருப்தி முகத்தை ஒரு முறை துடைப்பதால் விநாயகர் திருப்தி அடைகிறார்.

30. கால் மற்றும் தலையைத் துடைப்பதால் ரிஷிகள் பரீதி அடைகிறார்கள். கண்களைத் தொடுவதால் சந்திர, சூரியர்கள் சந்தோஷம் அடைகிறார்கள்.

31. மூக்கிணைத் தொடுவதால் அஸ்வினீ தேவதைகளும், காதுகளைத் தொடுவதால் திக்குகளும் சந்தோஷத்தை அடைகின்றனர்.

ஒந்துவிழை(விழை)நலாநாகு  
வாஷாநாவிஹாதுபராகு ।

ஒயிடி வலங்பூப்படுநநநநவ  
பளிவுதீதிக்காந் ஹவைசு ॥ 32.

காஷ்டீய அ சுமாஜாந அ  
வெஷ்டுப்பா அஉந் கோஞ் ।  
ஹப்புயிசுவா தத்துரூாகு ।  
சுமாநாவுப்புக்கா ஜீஜைசு ॥ 33.

குஅஷ்வவா வியாநநந  
ஐநாக்கயுாய ஜீஉ । வேஞ் ।  
ஸௌகின வெப்ராநா தீராதோ  
தியா கூஷுவா தோபராயிநாழி ॥ 34.

புராக்க விழை ஓவிலைத்துண  
யாஷ்விழை ஹாதாநயா ।  
சுவைாராதைனவ உதைநாவி  
ஒத்திரநாநிஇஞ்சுயைசு ॥ 35.

32. தோன்பட்டை, நாபி, ஹ்ருதயம் ஆகியவைகளைத் தொடுவதால் இந்திரன், விஷ்ணு, அக்னி ஆகியோரும், மேல் மண்டையைத் தொடுவதால் சிவனும் சந்தோஷமடைகிறார்கள்.
33. பசி உண்டானாலும், கபம் உண்டானாலும் உடனடியாக ஆசமனியம் செய்ய வேண்டும். பிறகு கட்டைவிரலால் காதைத் தொட்டுவிட்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.
34. இதைப்போல் ஆசமனியம் செய்துவிட்டு, ஸ்நாநம் செய்வதின் பொருட்டு சுத்தமான இடத்திலிருந்து மண்ணை எடுத்துக்கொண்டு, அதை மூன்று பாகங்களாக செய்து சுத்தம் செய்ய வேண்டும்.
35. மண்ணை கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று பாகங்களாகச் செய்து, கிழக்கில் உள்ள மண்ணை மூலம் நந்திரத்தாலும், தெற்கில் உள்ள மண்ணை ஹ்ருதயமந்திரத்தினாலும், வடக்கில் உள்ள மண்ணை அகோரமந்திரத்தினாலும், அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

சுரூலண புரஷிவேஷ்டிக்ஷன்  
 தூஸ்ரஸ்பி யயாக்ஞதீ |  
 யாறுபெண்ண் வைநாடாய  
 ஜூாமிலாதிவை உஞ்சிவிசு ||36.

ஒளிசூந் வக்து ஹ்யாத்யை  
 நூஹ்ஸுப் பொள்ளத் தூலாமஶி |  
 ஹ்யாத்யைநாஹ்ஸுத்தெஞ்சை  
 வெவுாமாநி ஜூஸ்ரசு தூஉங்கு ||37.

வெளைப்பெண்ண் கஷிவேஷ்டிஷு  
 வொஹ்ஸுத்தெஞ்சாந்தெர |  
 சுவஹாஹ்ஸு ஜெடு தத்து  
 ஒளித்தூஉந்தூராநு || 38.

ஜூாயாதிராஜாவைஅாவெரவீ  
 ரஜிநாலாதுகாதித்திஃ |  
 ஜூ வெற்றுாதித்து காதுணை  
 வெவந்தாவைஜூநாநுவா 39.

36. கிழக்கில் உள்ள மண்ணை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் நான்கு திக்குகளிலும், அதைப்போல் கரமமாக பத்து திக்குகளிலும் போடவேண்டும். தெற்கில் உள்ள மண்ணை எடுத்து தன்னுடைய அங்கத்தில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யவன் மந்திரங்களை அறிந்தவனாக இருத்தல் வேண்டும்.
37. தலை, முகம், ஹ்ருதயம், இடுப்புப்பகுதி, இரு பாதங்கள் என்ற ஐந்து பாகங்களின் பொருட்டு ஐந்தாகப் பிரிக்கப்பட்ட மண்ணை அந்தந்த பாகங்களில் பூசிக்கொண்டு ஹ்ருத மந்திரத்தினாலோ, அஸ்ர மந்திரத்தினாலேயோ அங்கம் முழுவதும் பூசவேண்டும்.
38. வடக்கில் உள்ள மண்ணை எடுத்து, கையால் தன்னைச் சுற்றி தண்ணீரில் போடவேண்டும். பின்பு மூல மந்தரத்தை கூறிக் கொண்டு ஜூலத்தில் மூழ்கவேண்டும்.
39. ராஜோபசாரமார்க்கத்தில் மஞ்சள், நெல்லிக்காய் முதலிய வாசனை தீரவியங்களால் ஸ்நானம் செய்ய வேண்டும். பின்பு அவரவர் சூத்ரத்தில் சொல்லப்பட்ட வழியில் ஸந்தியாவந்தனத்தை செய்ய வேண்டும்.

ஜிள்பா மூக்கு சிலுபாந்தி  
 தீஸ்யடி வெம்பாவூ அாதுநி ।  
 ஜிடா இத்தீயடி துவுலை அாநு ।  
 துக்கா வெளாவூநிகங் ॥ 40

ஒத்வாநு தீஞ் விதூர்வெறுவ  
 வாலாவயார்க்காவலதிப்பரைகங் ।  
 கநிஞாங்ஹோஞ் உட்டுலாவூா  
 வத்வாங்ஹுவெப்பாநுவேஞ்சீ ॥

சும்பீஞ்சுவெறுண ஊதலாவூா  
 ஹாநீஞ் திவப்புல் கோரைசுயா ।  
 கநிஞாங்ஹோஞ்சுகிட்டுலாவூா  
 உந்துந்பாணாா நுயையை அ ॥ 42.

பஜிது சௌங்காவபவூஞ்  
 ஜிரைலு மூஞ் திலு திருக்கைகங் ।  
 இஞ்சினாங்ஹோஞ்சுதிஜ்சுவேந்பாக்  
 ஹாநையுரைநுவ விதூநுவி ॥ 43.

40. ஸம்ஹிதாமந்தரத்தை ஜபித்துக்கொண்டு, தீர்த்தத்தில் நயாஸம் செய்த மந்தரத்தை தனக்குள் வயப்படுத்திக் கொண்டு, தண்ணீரில் இருந்து எழுந்து அவ்வஸ்திரத்தை விட்டுவிட்டு ...
41. வாமதேவ - அகோர - ஸத்யோஜாத மந்தரங்களை கூறி க்ரமமாக தேவர்கள் ரிஷிகள் மற்றும் பித்ருக்களுக்கு தார்ப்பணம் செய்தல் வேண்டும். தேவதைகளுக்கு, புஷ்பத்தை சேர்த்து கட்டைவிரல் மற்றும் சண்டுவிரல், மூலமாக தார்பணம் செய்து,
42. இருகைகளின் விரல் நுனியால், தாபைகளைக் கொண்டு ரிஷிகளை தர்பிக்க வேண்டும். இரு சண்டுவிரல்களின் அடியால் (மனிதர்களுக்கு) மாநவர்களுக்கு தார்ப்பணம் செய்ய வேண்டும்.
43. பூணூலை அபஸவ்யமாக போட்டுக் கொண்டு என் கலந்த ஜலத்தினால் வலதுகை கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இடைவெளி மூலமாக பித்ருக்களுக்கு தார்ப்பணம் செய்ய வேண்டும்.

புரூக்காலைக்கவிளபரத்தி:  
 வெங்கோனிஸ்துவுயேஞாசுஷி।  
 சுஷிசுஷி வாநாசுஷி  
ஷாஷுஷா வியெசுமுஹுஷி॥

வாஷியுஷி வூநாநாவூநாந  
 ஹவூஷாநாநய ஸுஷிண்ஷி।  
 வெவுஷிசெஷுஷி யதூஷிண்ஷி。  
 வெவுஷியாஷிஷுஷி யதூஷிடுஷி॥ 45.

கஷ்டுஷி கொடிருஷிநிஷி。  
 ஹவூஷாநாஷி விசுஷிநிஷி।  
 ஸ்ரீகாரணுஷி வவிந்ருஷி  
 ஹார $\tilde{I}$ ாஹரணம் நயா ॥ 46.

எழாங்கவஸ்துக்காரம் வோஷிண்ஷி。  
 ஹவூஷாநம் இரந் இரந  
 ஜூஷாவூஷார வைபெஷா அ-  
 புரூஷாராஷிவுநாபர்சுஷி॥ 47.

44. ஓவ்வொருவருக்கும் 21 முறை தாப்பணத்தை செய்யவேண்டும். 2 முறை ஆசமனத்தை செய்துவிட்டு புஷ்பங்களுடன் வீட்டையடைய வேண்டும்.
45. இவ்வாறு ஜூலஸ்நானம் கூறப்பட்டது. இனி பஸ்மஸ்நானத்தைக் கேட்பாயாக. அனைத்து புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்வதினால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அனைத்து யாகங்களிலும் யாதோரு பலன் கிடைக்குமோ ...
46. அந்தப் பலன் கோடிமடங்காக பஸ்மஸ்நானம் செய்வதால் ஏற்படுகிறது. பஸ்மஸ்நானம் லக்ஷ்மீகரமாக வும், புனிதமானதாகவும், ஹாரமானதாகவும், ஆபரணமாகவும், மேலும்...
47. லோகத்தை வசீகரம் செய்யக் கூடியதாகவும், புண்ணியமானதாகவும் உள்ள பஸ்ம ஸ்நானத்தை தினமும் செய்வதால் ஜ்வரம், நினைவிழுத்தல் முதலிய ரோகங்கள், பிசாச, ப்ரம்ஹ ராகஷஸர்கள் போன்றவை விலகுகின்றன.

நாக்கிசீத்திசீதி இவன்  
 வொஞ்சாஷ கைவடுங்காயக்கி  
 ரமாஷாந வெறுவூர்த்  
 திருஷாந வெட்சுவினை || 48.

விஹாரணோ இந்து யன  
 வெஷு ஸ்தாநமயும் வைவங் ।  
 நிஷ்கு புயத்யாநிஷ்கு  
 நிஷ்கு அபுகூலையாவி வா || 49.

வெஷு ஸ்தாநாசயுதாநிஷ்கு  
 வாபநிவூரண கஷிடி  
 வெஷு செவாக்குதி வகை  
 விஶேஷதழிண இதூப்பாடி || 50.

நினைது நிபரிர ரளது  
 நிவூது ரணவக்கு காடி  
 நிபாட வகுநிந்து  
 வெஷு கேணிநவிமுறுதி || 51

48. இஹலோகத்திலுள்ள செளக்யத்தையும், பாலோகத்தில் முக்தியையும் தரவல்லது. நேரடியாக மோசங்கத்தை கொடுக்கக் கூடியது. மேலும் தக்ஞினையோடு கூடிய மந்த்ரவத்தான் ஆயிரம் கங்கா ஸ்நானத்திற்கு எப்பலன் உண்டோ அப்பலன்...
49. அணுமாத்ர பஸ்ம ஸ்நானத்தால் கிடைக்கும். மேலும், ஸ்வ ஸ்நான பலமும் கிடைக்கும். நிஷ்கம் = ஒருவராகன் =  $3\frac{3}{4}$ , ரூபாய், இவ்வாறாக இரண்டு நிஷ்கம், ஒரு நிஷ்கம்,  $\frac{1}{2}$ , நிஷ்கம்...
50. என்ற அளவு கொண்ட பஸ்மத்தை ஸ்நானத்தின் பொருட்டு உபயோகித்தால் அது அனைத்து வித பாவங்களையும் போக்கடிப்பதாகும். இனி பஸ்மதேவருடையச்சருவ அமைப்பை விசேஷமாகக் கூறுகிறேன்.
51. மஹேச்வரனின் அம்சமாக மூன்று கண்களும், மூன்று தலைகளும், பயங்கர உருவமும், மூன்று கைகளும், மூன்று முகங்களும், மூன்று கால்களும் நெருப்பு போன்று கண்களும், விபூதியால் பூசப்பட்ட உடலையும் கொண்டு ...

தாழையாலும்வூர் ஹீழ்.

ஏக்குவேரெழூாடபெரானின்டி।  
ஏஞ்சாலுதெஞ்சுரூப்புர் எழவு.  
சுபாஷ்வா பராந்தி யஹெந்ராஸ்॥ 52.

கூவபியாஹாலுய் முராஹூஸ்.  
சுயவாஸினுஹாலுய்டி।  
நூஜிள் வாப்திதும் நூந  
பெங்கு கீலுந் காரமயங்ச்॥ 53

வூபங்ஶொலூஸ் வூத்துக்கெஞ்சுண்  
வாக்கெந்தவூந் போஅயயங்।  
சுவவொராதைணவ இஞ்சுணாட்டி  
சுத்தி மூஹாருந்துயவா வேந்தி॥ 54

இந்திராத்துட யாவூபாதெந்து வா  
நீஷ்வா நீவுஹார்த்திலிணா।  
புரங்சாலூஸ் பொண்டிபொந்தள உ  
சுபாநுவாஅலூஸ் வேந்ராஅதாங்சு॥ 55

52. பயங்கரமான தாண்டவத்தோடு, சிகப்பு புஷ்பங்களோடு கூடிய, ரசையை கொடுக்கக்கூடிய இம்மந்த்ரமயமான தேவனை த்யானம் செய்வதால் மனிதர்கள் சாந்தியை அடைவார்கள்.
53. பழுப்பு நிறமான பசு, கருப்பு வர்ணமான பசு, இவைகளிடத்தில் பூமியில் விழுவதற்கு முன்னால் அதன் சாணத்தைபெற்றுக் கொண்டு மூல மந்த்ரத்தினால் உருண்டையாகச் செய்ய வேண்டும்.
54. சத்யோஜாதமந்த்ரத்தினால் சுத்தம் செய்து வாமதேவ மந்த்ரத்தால் காயவைத்து, அகோர மந்த்ரத்தால் (சிவாக்னியிலோ) அக்னிஹோதர நெருப்பிலோ பஸ்மமாகக் வேண்டும்.
55. மன் பாத்திரத்திலோ, சுரக்குடுக்கையிலோ அகோர மந்த்ரத்தைக் கூறி விழுதியை எடுத்து, கை கால்களை நன்கு அலம்பிக் கொண்டு, ஜிரண்டு முறை ஆசமநம் செய்து ...

வெங்குசு ஜில்லா தீர் உத்தானி  
 அவைகளாலும் எடுநகூ கோரோ ।  
 உசுடிலெலுந் சூபர்க்குதெய்சு  
 தீவேணி ஹூம் வெவாவெந்தியீ ॥ 56.

தீவேண்டும் அஜிநா சீர்க்குவா  
 மொத்துடன் யவளெறந அ ।  
 யா முஹாஜியும் ஸீகும் தயா-  
 -அவைவீ பாவுநடி ॥ 57.

ஹாவையத்துப்பீடும் ஜினாந் ।  
 நிதும் ஹாவையதெ அ யச ।  
 அதைணாசு வெவுபோவெய் ।  
 அதைத்தி பாரிர்ப்பதெ ॥ 58.

ஹாதுவாநவிஹ்ந நதீ  
 ஸ்ரிவைஷாந் காரயெச் ।  
 ஹாதுவாந் வீரா சீர்க்குவா  
 ஸ்ரிவைஷாந் வெகாந்துரா ॥ 59.

56. ஸம்ஹிதா மந்த்ரத்தைலூரு முறை ஜைபம் செய்து, பஸ்மத்தை பூசிக் கொள்ள வேண்டும். பூசிக் கொள்வதற்கு முடியாமல் போனால் அனைத்து சந்திகளிலும் தரிபுண்ட்ரத்தை அணியவேண்டும்.
57. எப்படி கங்கை பரிசுத்தமானதோ அப்படியே நீருடன் கலந்த வெண்மையான விபூதியும் பரிசுத்தமானதே.
58. எப்பொழுதும் அனைத்து விதமான ஞானத்தையும் பிரகாசப் படுத்துவதாலும், அதனைச் சாப்பிடுவதால் எல்லா பாபங்களையும் அழிப்பதாலும் விபூதியானது “பஸ்ம” என்று அழைக்கப்படுகிறது.
59. பஸ்மஸ்நானம் செய்யாமல் சிவபூஜையை செய்யக் கூடாது. எனவே முதலில் பஸ்மஸ்நானத்தை செய்து விட்டு, பிறகு சிவபூஜையை செய்ய வேண்டும்.

விப்ராணோ சூடிதுபொண்டு  
 ஒழியாதிபரணாஞ்சக்கி ।  
 விஶாந்தோ சௌதிருஜாதிநா ॥  
 நாஸ்வந் பெரிக்கீதிநெடி ॥ 60.

சுறநப்பவாம் வெவுஜாதிநா ॥  
 ஸலூஷாந் விநா அரைசி ।  
 உசூல்லவந்துப் பரக்குத்தெட்டு  
 திவாங்குாதிநி யாரவயஞ் ॥ 61.

புதுப்புலு புதுஉணைந  
 புராங்கணாநா ॥ திவாங்குாதிநி ।  
 நூவாணோ ॥ புதோங்குாது  
 வெவஶாநாந்தோ திரயங்குாதிநி ॥ 62.

சௌதிருணோ அரங்குாது ॥ வெப்ராக்கு  
 ஜூனோகைகாஞ்சுாது ॥ அவைசி ।  
 சுந்தேயாதிரை வெவுதுநா ॥  
 திவாங்குாது ॥ விநூர்பேஷுவன் ॥

60. பிராம்மணர்களும் கஷத்ரியர்களும் தலை முதல் கால் வரை பஸ்மஸ்நானத்தைச் செய்ய வேண்டும். வைச்யர்களும் சூத்திரர்களும் நாபி வரை பஸ்மஸ்நானம் செய்ய வேண்டும்.
61. பிற ஸங்கர ஜாதியினர் பஸ்மஸ்நானம் செய்யக் கூடாது. இவ்வாறு (பஸ்மஸ்நானத்தை) விபூதியை பூசிக்கொள்ள முடியாதவர்கள், த்ரிபுண்ட்ரதாரணமும் செய்து கொள்ளலாம்.
62. ஆறு அங்குலம் அளவில் பிராம்மணர்களும், நான்கு அங்குல அளவில் அரசர்களும், மூன்று அங்குல அளவில் வைச்யர்களும் ...
63. இரண்டு அங்குல அளவில் சூத்திரர்களும், ஒரு அங்குல அளவில் ஸ்த்ரீகளும் விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும். மற்ற ஸங்கர ஜாதியினர், தந்தை எப்படி இட்டுக் கொண்டார்களோ அதை போலவே த்ரிபுண்ட்ரம் அணிய வேண்டும்.

துவீராண்டு நெங்வ விழுப்பாண்டா  
 வதூஸ் நூபைவெஸ்யாம்  
 சுசுடு அநூஞ் சௌதூராண்டா  
 சுநந்தா ஜ்சூட்டு பொஜூக்கி ॥ 64.

ஹஜூ வாஜ்க்கர ஜூட்டாவடு  
 இக்கிளைநா அநிலங்கு யெசு ।  
 உசிலா நூட்டு ஜைலையடூ சுத்தி  
 சுப்பரை ஜைவஜித்துக்கி ॥ 65.

துவீரான்பு வியிநா யாய்டு  
 மஸ்வுதா ஜுநிக்கங்குந்தா  
 ஸுஞ்சா வி ஜூஞ்சுதா ஹபா  
 ராவாது யஜித்தி ஜூநாம் ॥ 66

சுப்பா ஸுரா ஜுநா நநா விஞ்சு  
 நஷ்டிசூட்டு கூ உஹூஜூங் ।  
 அாந்திஃபாகு மஸ்திசெலை சூ  
 ஹாய்வா எந்தாகுசெஜ்ஜு வி ॥ 67

64. திரிபுண்டரமாக ப்ராம்ஹணர்களும், வட்டவடிவமாக அரசர்களும், வைசயர்களும், பாதி நிலா வடிவில் சூத்திரர்களும், மற்றவர்கள் மேல் நோக்கியதாகவும் இட்டுக் கொள்ள வேண்டும்.
65. பஸ்மாவை இடது கையில் வைத்துக் கொண்டு, வலது கையால் மூடிக் கொண்டு ஜூபம் செய்ய வேண்டும். நடு விரலால் ஜூலத்தை விட்டு நன்னத்துக் கொண்டு குழைக்க வேண்டும். மற்ற விரல்களில் ஜூலம் படக்கூடாது.
66. எல்லா தோஷங்களையும் போக்கக்கூடிய திரிபுண்டரத்தை சாஸ்த்ரோக்தமாக அணிய வேண்டும். மூன்று கோடுகளும் பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேச்வரனின் அம்சங்கள் என அறிய வேண்டும்.
67. கீழே உள்ள கோடு பிரம்மாவாகவும், அதற்கு மேல் உள்ள நடுக்கோடு மஹேச்வரனாகவும் உள்ளன. 32 சந்திகளிலோ அல்லது 16 சந்திகளிலோ ...

சுஞ்சிலைநிழல் வா தீஷ்டீ  
 நிரிடோண்டூர் வியிநாக்ஸர் ।  
 ஒளிசிடா உடயாட்கண்டுள அ  
 அச்சேர்த்தி முராண்சோண்டியா ॥ 68

சூலைந் தீவா தியாபைஷங்கள்  
 வா ஹாக்ஸ்டீபூரகை தியா ।  
 ஒண்ணிவைந்துள அ ஹ௃நாலி-  
 கெபீரா பாய்ன்துதயைவ அ ॥ 69

ஹர்தி அ ஜாந்தன சௌவை  
 ஜி.வை ஜூபிஜன தயைவ அ ।  
 பொட்டுயம் தயைவ லஸ்ஃ  
 அாந்திபரங் வைந்தியகி குரீாசு ॥ 70

ஹியம் வை அாந்துக்கிநாம்  
 விடைப்பாரநாம் அவாடி(இ)நாசி ।  
 திக்காடுரநாம் வங்கிநாந்து  
 ஒளிசிடாடி பாநிக்காலுயயசு ॥ 71

68. அல்லது எட்டு சந்திகளிலோ திரிபுண்டரத்தை ஜபத்துடன் விதிப்படி தரிக்க வேண்டும். உச்சந்தலை, நெற்றி, இரு காதுகள், இரு கண்கள் இரு நாலிகைகள், ...
69. முகம், கழுத்து, இரு தோள்பட்டைகள், இரு கைகள், இரு முழங்கைகள், இரு மணிக்கட்டுகள், இருதயம், நாபி, அடி வயிறு, ஆஸநவாய், ...
70. இரு தொடைகள், இரு முழங்கால்கள், இரு கணுக்கால்கள் இரு கால்கள் என முப்பத்தியிரண்டு சந்திகளில் க்ரமமாக விபூதியை இட்டுக் கொள்ள வேண்டும்.
71. மேலேசொன்னது போல்தலை முதல்கால்வரை இட்டுக் கொள்வதால் அஷ்டஸூரத்திகளும், பவன் முதலிய எட்டு பேர்களும் அஷ்ட வித்யேசவரர்களும், அஷ்ட திக்பாலகர்களும் அஷ்ட வசக்களும் ஸந்தோஷத்தை அடைகிறார்கள்.

ஸ்ரீவா இயாடும் வளன் அ  
 வாஷ்டி அ க்லீபூரை தயா ।  
 ஹ்யதியம் ஜமரகெண்வ  
 பொஸ்ஸுட் அ உணிமுந்தகள்॥ 72

நாஹிபூர்த்தி விஜெஞ்சுபா:  
 வஸ்தியம் ஏழாலூசர் தூரைாசி ।  
 ஸ்ரீராம்யாடுக்ளண்டுத்த  
 வாஷ்டி அ ஹ்யதிய தயா ॥ 73.

நாஹிஃ பூஜீதிநிஜெஞ்சுபா:  
 சுபஞ்சிள வை வஸ்தியம் தூரைாசி ।  
 ஸ்ரீராம்யாடுஹ்யநாஹி-  
 பொஞ்சாநி பஞ்சவஸ்தியம்॥ 74

ஸ்ரீரஂ(;) எங்பராநுக்ரஹந்த  
 பொஞ்செந்தனை ஓலேந்தயா ।  
 ஹ்யங்க்ருஷ்ணசுபாராண்தன  
 தோஹங்க வை வாழின்துதி:॥ 75-

72. கழுத்து, நெற்றி, தோள்பட்டை, இரு கைகள், இரு முழங்கைகள், ஹருதயம், வயிறு, இரு விலாப் பகுதிகள், இரு மணிக்கட்டுகள் ...
73. நாபி, பின்புறம் என பதினாறு சந்திகளிலும் முறையாக விபூதியை அணியவேண்டும். தலை, நெற்றி, இரு காதுகள், இரு கைகள், ஹருதயம், ...
74. நாபி பின்புறம் என எட்டு சந்திகளிலும் விபூதியை அணிந்து கொள்ளலாம். தலை, நெற்றி, ஹருதயம், நாபி இரு பாதங்கள் என ஐந்து சந்திகளுள்
75. எசான மந்திரத்தால் தலையிலும், தத்புருஷ மந்திரத்தால் முகத்திலும், அகோரமந்திரத்தால் ஹருதயத்திலும், வாமதேவ மந்திரத்தால் நாபியிலும்...

வஸாத்பாஜாத் தஸவைச் சொல்ல  
 மூவடுாயி புரணைவந் தோ  
 ஶிவாதிபெஞ்சு ஒலிதீநா  
 வாகாத்தீநா நதையனு அ ॥ 76.

சுச்சிரங்பாஸ்தோ ஹியம் ஜெஞ்சுயம்  
 உலிச்சுாதி பாரிக்கலுயங்கு  
 கூரைண ஸ்ராஷ்ணாநாஞ்சு  
 தெவதாநா ஹியம் ஹவைஞ் ॥ 77

பஞ்சாத்தேவந ஒலிதீட்டு மஸாகு  
 பூராமஹாநாநதோ உஞ்சுதங் ।  
 மறாட்டதோ தூயம்தோலா  
 ஶிரைாலதெஞ்சு-ண தாஸரிக்கங் ॥ 78

வஸாத்பந் தஷ்காண்டுள் தோ  
 வாக்கைத்தைவந் வாக்கங் ।  
 சுவையாரைண தோ கூண்டுள் அ  
 தகிஸாங்தோவந் வஸங்கூப்பெஞ் ॥ 79

76. ஸத்யோஜாத மந்திரத்தால் பாதங்களிலும், ப்ரணவ மந்திரத்தால் அங்கம் முழுவதும் இட்டுக் கொள்ள வேண்டும். சிவன் முதலான பஞ்ச மூர்த்திகளும் வாமா முதலிய ஒன்பது சக்திகளும் ...
77. அச்வினீதேவதைகளும் முன் சொல்லிய படி பஸ்மத்தை தலை முதல் இட்டுக் கொள்வதால் திருப்தி அடைகிறார்கள். மேலும் அந்தணர்களும், தேவர்களும் திருப்தி அடைகிறார்கள்.
78. ப்ராஸாத மந்திரத்தை சொல்லி உச்சந்தலையில் ஐந்து விரல்களும், சிரோ மந்திரத்தை உச்சரித்து நெற்றியில் மூன்று விரல்களும்...
79. ஸத்யோஜாத மந்திரத்தால் வலது காதையும், வாமதேவ மந்திரத்தால் இடது காதையும், அகோர மந்திரத்தால் நடு விரலால் இரு காதுகளையும் தொட்டுக்கொள்ள வேண்டும்.

ஹ்யாதய ஹ்யாதயதெநவ  
 சுபூஹ்ரைலுஷ்டினிரைவ அ।  
 விநூவூ தஞ்சினை வாஹன  
 சிலோநூ-னை ஏழப்பிக்க� ॥ 80.

வாழவாஹன நாலைசீலாங்  
 கைவசாந துரயங்ரேட்டி ।  
 வைஷ்வர்ய நாலூவீஸரந  
 சுாரயத்தோ விஅஞ்சினை ॥ 81.

பளிர் ஜீவாநந் ஜீயம் ஹ்யாத்தா  
 குமாடி ஜீந் வைவ அ ।  
 கூண்டுஹ்ரேஜமவனவொக்கு  
 வாஹ்ரய்ரம் அ கைப்பவடி ॥ 82.

ஹ்யாதய வைவத்தாங் பைராத்தா  
 நாஹன வைவவ புரஜாவுக்கி ।  
 ஜாந்ரைநாரஷ்ணத்தவன  
 வாந்ரஹாம் புந்மத்தியா ॥ 83

80. ஹ்ருதய மந்திரத்தைக் கூறி, மூன்று விரல்களால்  
ஹ்ருதயத்தையும், சிகா மந்திரத்தால் வலது  
புஜத்தையும்...
81. கவச மந்திரத்தால் இடது புஜத்தையும், எசான  
மந்திரத்தால் நாபியையும் தொட்டு (அவைகளில்)  
விபூதி அணிய வேண்டும்.
82. தலையில் பரம்ஹாவும், நெற்றியில் ஸ்கந்தரும், இரு  
காதுகளில் ஸர்ப்பங்களும், இரு கைகளில் விஷ்ணுவும்...
83. ஹ்ருதயத்தில் ஈச்வரனும், நாபியில் ப்ரஜாபதியும்,  
முழங்கால்களில் அச்வினீ தேவதைகளும் இரு  
பாதங்களில் பாம்புகளும்...

ஹஸாவுடைநாரந்தன  
 ஹஸ்தாத்சா அவனி உளி।  
 ஹஸ்தாந் ஜிடுத்தாநாச்  
 வாணபுஂ கொடிமாணாயிக்கி॥ 84.

நின்றிவெந்து இதெந்தியன்  
 வெவ்வு ஜிடாநாமுடுகோ அவைச்।  
 ஹஸ்தாந் வூரைப்பாதி  
 ஓரதமுங்கு த்தாநங்கு அங்கெ॥ 85.

சுநிதிவாஸ்திலை வெந்து  
 வருத்தாஂ யநு வெல் ஹவைச் ।  
 பொடுவெடுதாத்தர ஹஜு  
 எந்துஞ்சுந்தங்கூர் ॥ 86

வந்தாரநாக்காரஸ்தித்து  
 வருத்தன வெந்தலிஷ்வரை ।  
 வராத்துவெடுதாத்துவாத்து  
 வாதை வெவைந்தர மூதிதா ॥ 87

84. அந்தந்த இடங்களில், பஸ்மாவை பூசிக் கொள்வதால் சுகமாக அமர்ந்து கொள்கிறார்கள். பஸ்மஸ்னானமானது ஜில்ஸ்னானத்தைக் காட்டிலும் கோடி மடங்கு புண்ணிய மானது.
85. விபூதி தாரணத்திற்குப் பிறகு மீதம் உள்ள விபூதியை மூலமந்திரத்தால் கீழே விட வேண்டும். அதனால் ஸர்வஜ்ஞாக ஆகலாம். இனி பஸ்மஸ்னானத்தின் பின் மாகேந்திர ஸ்னானம் சொல்லப்படுகிறது.
86. சூரியனின் கிரணமும் மழைத்துளியும் சேரும் பொழுது மூல மந்திரத்தை கூறிக் கொண்டு ஏழு அடி வடக்கு நோக்கிச் சென்று அந்த மழையில் நனைந்தால் அதற்கு மாஹேந்திர ஸ்நானம் என்று பெயர்.
87. சூரியனுடைய கிரணங்கள் இருக்கும் பொழுது தொடர்ந்து மழையும் தூறிக்கொண்டு இருக்கும் பொழுது கிழக்கு முகமாக, உயர்த்திய கையோடு வலது புறமாகவோ இடது புறமாகவோ செல்ல வேண்டும்.

வாழவாக்காபூ யிந்துவலை  
 வெவபுவாதெழ்க்கையீடுகை।  
 ஜீவுலைஞும் ஜிவிவாயு  
 யாவுவதை பொழுவதுக்காடி ॥ 88

சூழித்துானிட்டலே : பெற்றாஷ  
 நஞ்சைக்கூடுதலு வரையிடாஞ்சு।  
 வளவும்கார்ண இஹாபாவுபாஷ  
 ஓய்வுதெந நாந்து வெப்பாயு : ॥ 89.

ஸ்ரோந்திலையும்தீர்தித்துக்கு  
 உார்த்தம் குய்தா புரேண்டோ।  
 வெற்பாவையை வாபாராவையை வா  
 ரஜிவா மஹஸீரந்துக்கு ॥ 90

சுவினித்துக்கூடுதாகுது  
 ஒழிலைஞுக்கூடுபாஷ ।  
 உார்த்தங்காந்தித்துக்கு  
 இஞ்சுக்காநம் தந : புரேண்டோ ॥ 91

88. இடது காலின் நுனியும் வலது காலின் பின்புறமும் சேர்ந்து இருப்பது போல செய்து ப்ரதசங்கிணமாக ஏழு அடி மொதுவாக மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்.
89. மாஹேந்திர ஸ்நானத்திற்குப் பிறகு குரியனை எதிர் முகமாக கொண்டு நமஸ்கரிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பெரும் பாவங்களும் விடுபடுகின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் கிடையாது.
90. இவ்வாறாக மாஹேந்திர ஸ்நானம் சொல்லப்பட்டது. இனி மாருத ஸ்நானத்தைக் கேட்பாயாக. காலையிலோ, மாலையிலோ பக்மாடுகளின் குளம்பிலிருந்து கிளம்பும் புழுதியினால்...
91. அபிஷேகம் செய்யப்பட்டவராக மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதுவே மாருத ஸ்நானம் எனப்படும். இனி மந்திரஸ்னானத்தை கேட்பாயாக.

ஒந்துதூநஞ்செடி வெஞ்சாம்  
 வெவுபோவு நிச்சுஞ்சந்தி ।  
 உாஞ்சதூநங்கிளை தீர்  
 பூர்ச்சாளப் பூந்பொடியாகி ॥ 92

பூர்ச்சாளப் பொடிமாங்கில்  
 பாறஞ்சு சூந்தீஷா ஜமல்தயா ।  
 வெப்பாகிவூந்பீவைகெடிதெயரவு  
 ஆபுங்கெலென்று ஹவுஞ்சுகைக்கி ॥ 93

ஒலைக்கெநவு தீ திட்டாயம்  
 சுசுபிழின்றுப் பெக்குச்சு பெக்குச்சு ।  
 வெங்கூப்பு செத்திந் வெநாக்கியந  
 ஒல்லுக்கெந்துண் வகிட்டணா ॥ 94

ஒல்லுதாழிபொடிபெயுடுஞ்  
 தியா வெங்கூப்புக்கெயத்தித்தி ।  
 ஒஞ்சுதூநங் வெஞ்சாபூநங்  
 வெவுபேராட்டுக்கெயா ஹகவதி ॥ 95

92. மற்ற ஸ்நானங்களைக் காட்டிலும் அதிகமான பாவங்களைப் போக்கக் கூடியதே மந்திர ஸ்நானம் ஆகும். மாருத ஸ்நானத்தின் கடைசியில் முழங்கால் மற்றும் பாதங்களை அலம்பிக் கொள்ள வேண்டும்.
93. கால்களை அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்துக் கொண்டு “வயோம வ்யாபி” பத மந்திரத்தாலும் ஷடங்கங்களாலும் ப்ரம்ம பஞ்சக மந்திரங்களாலும்...
94. மூல மந்திரத்தாலும் பாத்திரத்தில் உள்ள ஜலத்தை ஒரு முறை ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்த ஜலத்தினால் மூலமந்திரத்தாலும், கவச மந்திரத்தாலும்...
95. உச்சந்தலை முதல் பாதம் வரை மூன்று முறை துடைக்க வேண்டும். இதுவே மந்திரஸ்நானம் ஆகும். இதனால் எல்லா பாவங்களும் அழிந்து விடும்

ഖവ്യവസ്തുപിവിനിശ്ചക്ഷി  
 ഖവ്യമലിജിക്കാം പരാഥി  
 വാസ്ത്വാം അജു ലാരണ്ണം  
 ഉാസ്ത്രിക്കുന്നു ഖലംജിക്കാളി॥ १६

എനവം ഏഷ്ടാവിയം ഷ്ടീനം  
 ഖവ്യക്കാരഡ്യുച്ചോ ഏഷ്ടിനിളി॥ १७.

ഒം

പ്രതിവട്ടക്കാരയ്യാഗ്രഭ ലൈ  
 ഷ്ടീനവിധിപട്ടാഡ:  
 ഖലാര്ക്കു  
 = = =

96. இந்த மந்திர ஸ்நானத்தால் மனிதன் ஸர்வ வியாதியிலிருந்தும் விடுபட்டவனாகவும் எல்லா சித்திகளையும் அடைந்தவனாகவும் ஆகிறான். 1. ஜூலஸ்நானம், 2. பஸ்மஸ்நானம், 3. மாஹேந்திர ஸ்நானம், 4. மாருதஸ்நானம், 5. மந்திரஸ்நானம் என்று சொல்லப்பட்ட...
97. இந்த ஜங்கு விதமான ஸ்நானங்களும் அனைத்துக் கார்யங்களுக்கும் சிறந்ததாகும்.

தூர்வ காரணாகமத்தில்  
ஸ்நாந விதிபடலம் முற்றும்



## புத்தக விவரணம்

“ஸ்ரீமத் பூர்வ காரணாகமம்”

கொ. ஷண்முக சுந்தர முதலியாரவர்களால்  
சென்னை, சிற்தாதிரிப்பேட்டை சிவஞான  
போத யந்த்ரசாலையிற் பதிக்கப்பட்டது.

கலி-5001 - விகாரி வருடம் - தை மாதம்



